

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 10(1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன, என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதாரத் தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டுக்கோவைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,

- தனது அதிகாரங்கள், இலக்குகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்தை ஒத்திருந்தன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(i)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

பெறவேண்டிய மொத்த வாடகை வருமானம் ரூபா 271,030 நிதிக்கூற்றில் காட்டப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

தரிப்பிட நிலையங்களுக்கி டையில் சில பிரச்சனைகள் காணப்படுவதினால் இவ் நிலுவைத் தொகையினை அறவீடு செய்வதில் இடர்கள் காணப்படுகின்றது. நிலுவைகளினை அறவிட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சிபார்சு

பெறவேண்டிய வருமானங்களை நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 59,625,995 ஆன 04 மீதிகளுடன் தொடர்புடைய நிலையான சொத்துப் பதிவேடு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

குறைபாடுகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

சிபார்சு

சொத்துக்களுக் கான சான்றுகளை பெற்றுக்கொள்ளவும், பதிவேடுகளைப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்			
(i) 24 பிரிவு (1)(ஆ)	சபைக்கு சொந்தமான 253 வீதிகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வீதிகள் வர்த்தமானிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.	வீதிகளை வர்த்தமானி மூலம் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ii) 128 பிரிவு	சபையினால் பயன்படுத்தப்படும் ஆதனங்களின் உரிமையினை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	29 சபையின் பாவனைக்கு உட்பட்டு இருக்கின்ற 29 காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.	ஆதனங்களினை அடையாளங்கண்டு உரிமையினை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம்			
371(5)	முற்பணங்கள் வழங்கப்பட்டு வேலைகள் நிறைவடைந்து இருந்தும் ரூபா 310,152 முற்பணங்கள் 02 மாதங்கள் தொடக்கம் 02 வருடங்கள் வரை தீர்வு செய்யப்படாமல் நீண்டகாலமாக காணப்படுகின்றது.	தற்போது நிலுவையாக உள்ள முற்பணங்கள் தீர்ப்பனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.	உரியகாலத்திலுள் முற்பணங்கள் தீர்ப்பனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

2.1 நிதி விளைவுகள்

2.2 வருமான நிருவாகம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

(அ) வாடகை

PSDG செயற்திட்டத்தின் கீழ் கேவலியன்மடு மதகு வேலைக்காக 2023 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்ததாரருக்கு. சபையினால் ரூபா 200,030 செலவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதனை அறவீடு செய்வதற்கான நடவடிக்கை சபையினால் மேற்கொள்ளப்படவில்லை.	PSDG திட்டத்தினூடக ஒப்பந்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட வாகன வாடகையினை அறவீட்டுக்கொள்வதற்கு ஒப்பந்த வேலையின் பிடி காசில் இருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.	வழங்கப்பட்ட தொகையினை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
---	---	--

(ஆ) ஏனைய வருமானம்

வியாபார அனுமதிப்பத்திரக் கட்டணம், மற்றும் நிலுவை நீர்க்கட்டணம் கூட்டு மொத்தம் ரூபா 83,268 இனை மீளாய்வாண்டு இறுதி வரைக்கும் அறவிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	நீர்கட்டணம் நிலுவையினை அறவீடு செய்ய நடமாடும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.	நீர் கட்டணம் மற்றும் அனுமதிப்பத்திரக் கட்டண நிலுவைகளை உரியவர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
--	---	--

(இ) நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைத் தீர்வைகள் என்பன முறையே ரூபா 3,082,000 மற்றும் ரூபா 22,583,000 அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிலுவைத் தொகையினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	நிலுவைகள் துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
--	---	---

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 10 இன் பிரகாரம், சபையினால் 2017 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	குறித்த அறிக்கை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சட்டத்தின் பிரகாரம், தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) கட்டிட அனுமதி வழங்கும்போது ஆவணங்கள் பரீசிலிக்கப்பட்டு கட்டிட அனுமதி வழங்கப்பட வேண்டும் எனினும் முதலைக்குடா நூலகம் கணனி பயிச்சி நிலையம், கலாசார மற்றும் பல தேவை கட்டிடம் போன்றவற்றிற்கு ஆவணங்கள் பெறப்படாமல் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.	ஆவணங்களை பரீசிலனை செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்	ஆவணங்களைப் பரீட்சித்து சட்டத் தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 பயன்படுத்தப்படாத /குறைபயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்க்கள்
சேதன பசளை உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கென கிடைக்கப்பெற்ற இரு இயந்திரங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அவ் இயந்திரங்கள் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பாவிக்கப்படாமல் விளைவற்று காணப்பட்டிருந்தன.	2021 கொம்போஸ்ட் இயந்திரம் மற்றும் இயந்திரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	வழங்கப்பட்ட ஸ்கிரீனிங் அரியும் என்பனவற்றை தற்போது மேற்கொள்ளப் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ)	15 வாகனங்கள் வேறு நிறுவனங்களின் பெயரில் காணப்படுகிறது எனினும் அதனை சபையின் பெயருக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	சபைக்கு சொந்தமான 15 வாகனங்களை சபையின் பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்	வாகனங்களின் உரிமையினை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ)	சபைக்கு சொந்தமில்லாத தனிநபருக்கு சொந்தமான 73 பேர்ச் காணியில் பிரதேசசபை கட்டிடம் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தும் காணியானது சபையின் பெயரை உரிமைமாற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை.	rigf;F cupik khw;wk; nra;tjw;fhd eltbfi;ffs; Kd;ndLf;fg;gl;Ls;sl	ஆதனங்களினை அடையாளங்கண்டு உரிமையினை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
(இ)	நான்கு இயந்திரங்கள் நீண்ட காலமாக இயங்குநிலையில் காணப்படாதவைகளை திருத்தம் செய்வதற்கு சபையினால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	சொத்துக்களை திருத்தி பயன்படுத்த அல்லது அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 மனித வளங்கள் முகாமைத்துவம்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ)	முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட ஆளணிப்பட்டியல்களுக்கமைவாக 16 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வெற்றிடங்கள் நிரப்ப உள்@ராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.	வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ)	முதலைக்குடா எனுமிடத்தில் சபையினால் நடாத்திவரும் கணினிப் பயிற்சி நிலையத்திற்கு 03 மாதங்கள் மற்றும் 06 மாதங்களைக் கொண்ட பாடநெறிகளை பயிற்றுவிப்பதற்கு நிரந்தரப் பயிற்சியாளர் ஒருவரை ஆட்சேர்ப்பதற்கு 10 வருடங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கணினிப்பயிற்சி நிலையத்தில் 03மாதம் மற்றும் 06 மாதம் கொண்ட பாடநெறிகளை பயிற்றுவிப்பதற்கு தேவையான நிரந்தர பயிற்றுவிப்பாளர் தேவையெனக்கோரி ஆளணி உருவாக்கத்திற்கு முகாமைத்துவ சேவைத்திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.	நீண்ட காலமாக நடாத்தப்படுகின்ற கணினிப் பயிற்சி நிலையத்திற்கு நிரந்தரப் பயிற்சியாளரை ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

1980 இன் 47 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்தின் 23(ஆ) இன் பிரகாரம் விநியோகிக்கப்பட்ட கழிவுப் பொருள் எரித்தல் / அகற்றுதலுக்காக மாவடி முன்மாரி எனும் இடத்தில் அமைந்துள்ள கழிவுப்பொருள் முகாமைத்துவ நிலையத்திற்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்கவில்லை.

சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களை பெறாத நிறுவனங்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.